



الوسائل الشرعية لدفع السحر

கூனியத்திலிருந்து
பாதுகாப்புப் பெறுவது எப்படி?

ஆசிரியர்:

கலாநிதி அஷ்ஷைக் கைதம் முஹம்மத் சர்ஹான்

முன்னால் மதீனா புனித பள்ளி கலாசாலை ஆசிரியர்,

மஃஹத் சுன்னாஹ் இணையதள மேற்பார்வையாளர்.

சூனியத்திலிருந்து பாதுகாப்புப் பெற மார்க்கம் கூறும் வழிகள்.

இஸ்லாமிய மார்க்க அடிப்படையில்
சூனியத்திலிருந்து பாதுகாப்புப் பெற மிக
முக்கியமானதாக பின்வரும் வழிகள்
அமைந்துள்ளன:

- அல் குர்ஆன், அல் ஹதீஸில் வந்துள்ள திக்ருகள், பாதுகாப்பு வேண்டி ஓதப்படும் துஆக்கள் ஆகியவற்றை ஓதிக் கொள்ளல்.

உதாரணமாக:

ஆயத்துல் குர்ஸி. இதை உறங்கும்போதும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் ஓதிக் கொள்ளல்.

- சூறா அல் இக்லாஸ், அல் ”முஅவ்விதாத்” எனப்படும் குல் சூறாக்களை தொழுகைகளுக்குப் பின்னரும், காலையிலும் மாலையிலும் மீன்று முறை ஓதி கொள்ளல்.
- சூறா அல் பகராவின் இறுதி வசனங்களான (285-286) ”ஆமனர் ரஸு வு...

என்று ஆரம்பிக்கின்ற இறுதி வசனங்கள் இரண்டையும் இரவின் ஆரம்பத்தில் ஓதிக் கொள்ளல்.

- எவ்விடத்தில் தங்கும் போதும்:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

”அஹ்து பிகலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரிமா கலக”

என்பதை அதிகம் ஓதிக் கொள்ளல்.

- பகலிலும் இரவிலும் முன்று முறை:

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

“பிஸ்மில்லாஹில்லதீ லாயதுர்று மஅஸ்மஹி ஷைஉன் ஃபில் அர்ழி வலா ஃபிஸ்ஸமாஓி வு ஹவஸ்ஸமீ உல் அலீம்” என்பதை ஒத்துக்கொள்ளல்.

இப்படிப்பட்ட திக்ருகள், துஆக்கள்
சூனியத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க
வல்லது.

இவற்றை தொடராகவும் நம்பிக்கையுடனும்
உறுதியுடனும் உண்மைத் தன்மையுடனும்
உளப்பூர்வமாக ஏற்றும் ஓத வேண்டும்.

அதேபோல் சூனியத்தால் பாதிக்கப்பட்ட
ஒருவர் இந்த துஆக்களை அடிக்கடி ஓதுவதன்
மூலம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட
முடியும்.